

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (“நிறுவனம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக்கூற்று, தேறிய சொத்துக்கள் / உரிமையாண்மை மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்ட பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரசட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புரைகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றது.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களினால் ஏற்படும் தாக்கங்களை தவிர்த்து, நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிறுவனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும். இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக

காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரித்தலுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமைகள்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 01 இன் பந்தி 53 இன் பிரகாரம், நிதிக்கூற்றுக்களில் அறிக்கையிடப்படும் அனைத்துச் புள்ளிவிபரவியல் தகவல்களுக்கும் கடந்த வருடத்தின் ஒப்பீட்டுத் தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். இருப்பினும், நிறுவனம் தேறிய சொத்துக்கள் / மூலதனத்திலான மாற்றங்கள் கூற்றுக்கான ஒப்பீட்டுத் தகவல்களை வெளியிடப்படவில்லை.	கடந்த வருடங்களில் பயன்படுத்தப்பட்ட படிவங்களுக்கு அமையத் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 2024 ஜனவரி 01 ஆந் திகதிய மீதியானது 2023 திசம்பர் 31 என மாற்றப்பட வேண்டும்.	இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம், நிதிக்கூற்றுக்களில் அறிக்கையிடப்படும் புள்ளிவிபரவியல் தகவல்களுக்காகக் கடந்த வருடத்தின் ஒப்பீட்டுத் தகவல்களை வெளியிடப்பட வேண்டும்.

(ஆ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் இலக்கம் 19 இன் பந்தி 76 இன் பிரகாரம், ரூபா 7,537,035 ஆக இருந்த பணிக்கொடை ஒதுக்கங்களுக்கு உரிய சேவையின் பின்னரான நலன் கடப்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைச் சேவைக் கிரயத்தின் இற்றைப் பெறுமதி என்பன கணக்குகளில் காண்பிக்கப்படவில்லை.

ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம், பணிக்கொடை ஒதுக்கங்களுக்கு உரிய சேவையின் பின்னரான நலன் கடப்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைச் சேவைக் கிரயத்தின் இற்றைப் பெறுமதி என்பன கணக்குகளில் காண்பிக்கப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 7,956,098 ஆக இருந்த நிலையான வைப்புகளின் வட்டியை மூலதனமாக்காதிருந்தமை, ரூபா 2,218,273 ஆக இருந்த வட்டியை கணக்குகளில் இருந்து கைவிட்டமை மற்றும் ரூபா 783,051 நிலையான வைப்பு கணக்கில் தவறாக கணக்கு வைக்கப்பட்டமை காரணமாக நிறுவனத்தின் நிலையான வைப்பு மீதி குறைவாக காட்டப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கிறோம். ரூபா 50 மில்லியன் பெறுமதியான நிலையான வைப்பிலுள்ள ரூபா 2,218,273 பணம் வருமானமாக இனங்காணப்படவில்லை. அதிலிருந்து பெறப்பட வேண்டிய ரூபா 505,495 பணம் மாத்திரமே பெறப்பட வேண்டிய வட்டி வருமானக் கணக்கில் பதியப்பட்டுள்ளது.	வைப்புகளையும் வைப்புகளுக்கான வட்டியையும் சரியாக இனங்கண்டு கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டுக்குரிய 06 நிலையான வைப்புகளின் வட்டி வருமானத்தை இனங்காணும் போது, நிறுத்தி வைத்தல் வரி கழிக்கப்பட்ட தேறிய வட்டித் தொகை வட்டி வருமானமாக இனங்கண்டமையினால், ரூபா 479,482 இனால் வருமானமும் நிறுத்தி வைத்தல் வரியும் குறைவாகக் காட்டப்பட்டிருந்தன. மேலும், 2024 மே 29 ஆந் திகதி முதிர்ச்சியடைந்த நிலையான வைப்பொன்றுடன் தொடர்புடைய ரூபா 2,361,629 வட்டி வருமானம் கணக்குகளில் இருந்து கைவிடப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.	வருடத்திற்குரிய வட்டி வருமானத்தையும் நிறுத்தி வைக்கப்பட்ட வரியையும் சரியாக இனங்கண்டு கணக்கு வைக்க வேண்டும்.
(இ) நிறுவனத்திலிருந்து விலகிச் சென்ற மூன்று உத்தியோகத்தர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய ரூபா 1,393,635 பணிக்கொடை நடைமுறைப் பொறுப்புகளின்	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.	செலுத்தப்பட வேண்டிய பணிக்கொடையையும் அறிவிடப்பட்ட விழாக் கொடுப்பனவுகளையும் சரியாகக் கணக்கு வைக்க வேண்டும்.

கீழ் செலுத்தப்பட வேண்டிய பணிக்கொடையாக காண்பிக்கப்படாமல் இருந்தமை மற்றும் சேவையிலிருந்து விலகிய உத்தியோகத்தர் ஒருவரிடம் அறவிடப்பட்ட ரூபா 50,000 இற்கான விழாக் கொடுப்பனவு, விழாக் கொடுப்பனவுக் கணக்கில் செலவு வைக்கப்படாமல் பணிக்கொடை ஒதுக்கீட்டுக் கணக்கில் செலவு வைக்கப்பட்டமை காரணமாக, பணிக்கொடை ஒதுக்கீடு ரூபா 1,443,635 இனால் அதிகமாகக் காட்டப்பட்டிருந்தது.

1.5.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள் அல்லது அறிக்கைகள்

விடயம்	நிதிக்கூற்றுக் களின் பிரகாரம் பெறுமதி ரூபா	தொடர்புடைய அறிக்கையின் பிரகாரம் பெறுமதி ரூபா	வேறுபாடு ரூபா	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
பாடநெறி வருமானம்	260,029,265	204,628,383	55,400,882	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆண்டிற்குள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ நடைமுறைக் கணக்கில் செலவு வைக்கப்படும் அனைத்துப் பணமும் வருமானமாக இனங்காணப்பட்டுள்ளது.	பாடநெறி வருமானத்தை சரியாக இனங்கண்டு அறிக்கையிட வேண்டும்.

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெற வேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
நிறுவனத்தினால் நடாத்தப்படும் பாடநெறிகள் மூன்றாம் தரப்பினர் ஊடாக நிறைவேற்றப்பட்டபோது, 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் நிறுவனத்திற்குச் அறவிடப்பட வேண்டிய மொத்த விளிம்புத் தொகையான ரூபா 16,360,500	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்தத் தொகையில் ரூபா 2,575,750 ஆன தொகையானது 2025 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் கிடைக்கப்பெற வேண்டிய தொகை ரூபா 13,784,750 ஆகும்.	நிறுவனத்திற்குச் அறவிடப்பட வேண்டிய விளிம்புத் தொகையை அறவிட தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனது 2024 திசெம்பர் 31 ஆந்
திகதி வரையிலும்
அறவிடப்படாமல் இருந்தது.

1.6.2 செலுத்த வேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
வளவாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய ரூபா 6,247,745 கட்டணங்களும், அத்துடன் கடன் கொடுத்தோரின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளைத் தயாரிப்பதற்காகச் செலுத்தப்பட வேண்டிய ரூபா 423,000 தொகையும் 2 வருடங்கள் முதல் 6 வருடங்கள் வரையான காலப்பகுதிக்குத் தீர்க்கப்படாமல் இருந்தது.	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.	செலுத்தப்பட வேண்டிய செலவுகள் மற்றும் கட்டணங்கள் தாமதமின்றித் தீர்க்கப்பட வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனச் சட்டத்தின் 9(இ) பிரிவு, 2018 ஜூலை 18 ஆந் திகதிய 03/2018 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைச் சுற்றறிக்கையின் II ஆம் பந்தி மற்றும் 2020 பெப்ரவரி 21 ஆந் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைச் சுற்றறிக்கை	சட்டத்தின் பிரகாரம், பதவியணியின் நியமனங்கள் மற்றும் ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் தொடர்பான அதிகாரி பணிப்பாளர் நாயகம் ஆவார். இருப்பினும், நிறுவனத்தின் தலைவரால் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 8 உத்தியோகத்தர்கள் நிரந்தரப் பதவியணியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் ரூபா 3,433,086 மொத்தச் சம்பளமாகச் செலுத்தப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றேன். இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை ஒன்று நடைமுறையில் உள்ளது.	நிறுவனச் சட்டம் மற்றும் உரிய சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகளுக்கு அமையப் பதவியணி ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும்.
(ஆ) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் 2(1) மற்றும் 102 ஆம்	நிறுவனம் வருமான வரிக்கு செய்வதற்கோ வரியிலிருந்து விலக்களிப்பைப்	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.	உள்நாட்டு இறைவரி சட்டத்தின்படி வருமான வரிக்கு பதிவு செய்வதற்கோ அல்லது விலக்களிப்பைப்

பிரிவுகள்	பெற்றுக்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை.	பெற்றுக்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 383	நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலவு வைக்கப்படும் சந்தர்ப்பங்களில், கணக்கு நடவடிக்கைகளுக்காகச் செயற்படக்கூடிய கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், 2024 ஜனவரி முதல் திசெம்பர் வரையிலான காலப்பகுதியில் வங்கிக் கணக்கில் நேரடியாகக் கிடைக்கப்பெற்ற ரூபா 58,583,495 தொகையான வைப்புக்கள் சரியாக இனங்காணப்படவில்லை.	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நிதி ஆண்டிற்குள் நடைமுறைக் கணக்கில் வரவு வைக்கப்படும் அனைத்துப் பணமும் கணக்கு ஆண்டு முடிவதற்கு முன்னர் வருமானமாக இனங்கண்டு கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(ஈ) 2015 மே 25 ஆந்திகதிய PED/01/2015 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 3.5 ஆம் பிரிவு	உத்தியோகபூர்வ வாகனம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் போக்குவரத்துப் படி பெறுவோருக்கும் குழாம் வாகனங்களையோ அல்லது வேறு அலுவலக வாகனங்களையோ பயன்படுத்த முடியாது. இருப்பினும், நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 2022 ஏப்ரல் முதல் 2023 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 44 சந்தர்ப்பங்களில் அலுவலக குழாம் வாகனங்களைப் பயன்படுத்தி 19,342 கி.மீ. பயணம் செய்திருந்தார். இதனுடன் தொடர்புடைய நட்டத்தை கணக்கிட்டு அறவிடுவதற்கு 2024 ஆம் ஆண்டிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	வாகன பயன்பாடு சுற்றறிக்கை ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனுடன் தொடர்புடைய நட்டத்தை முன்னாள் தலைவரிடம் இருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு பெறுபேறு ரூபா 112,952,401 ஆன மிகையாக காணப்பட்டதுடன், அதனோடு ஒத்த கடந்த வருடத்தின் மிகையானது ரூபா 92,498,165 ஆகும். அதன் பிரகாரம் நிதி பெறுபேறுகளில் ரூபா 20,454,236 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு கடந்த வருடத்தில் கிடைத்திருந்த ரூபா 50,203,000 தொகையான திறைசேரி மானியங்கள் மீளாய்வாண்டின் போது கிடைத்திருந்த போதிலும், பாடநெறி வருமானம் ரூபா 89,157,706 இனால் அதிகரித்தமையுடன் பயிற்சி நிகழ்ச்சித்திட்ட செலவினங்கள் ரூபா 25,139,489 இனால் அதிகரித்தமை பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

3. தொழிற்பாட்டு மீளாய்வு
3.1 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
நிறுவனம் நடத்தப்பட்டு வரும் அலுவலகக் கட்டிடத்திற்காக விலை மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் இருந்து 2016 திசம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம், ரூபா 1,250,000 ஆக இருந்த மாதாந்த வாடகை அடுத்த இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டதுடன், அமைச்சரவை அங்கீகாரத்தின் பேரில் அடுத்த 3 வருடங்களுக்கு வாடகைக் குத்தகை ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2017 ஜனவரி முதல் 2024 பெப்ரவரி வரையான 7 வருடங்கள் 02 மாதங்களுக்கு, மாதம் ரூபா 1,250,000 வீதம் ரூபா 107,500,000 பணம் வாடகையாகச் செலுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 2024 பெப்ரவரி மாதத்தில் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்திடம் இருந்து இரண்டாவது மதிப்பீடு பெறப்பட்டதுடன், அதன் பிரகாரம் மாதாந்த வாடகை ரூபா 800,000 ஆக இருந்தது. இதன்படி, 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மதிப்பீடு 2024 ஆம் ஆண்டு வரை 4 வருடங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டமையினால், மேலதிக வாடகைத் தொகையைச் செலுத்த நேரிட்டது.	விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிக்கைகளின்படி வாடகை வழங்கப்பட்டுள்ளது.	வாடகைக் குத்தகை ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, காலப்பகுதிக்குரிய செல்லுபடியான மதிப்பீட்டின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அலட்சியமாகச் செயற்பட்டமையால் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தர்களை விசாரணை மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2019 ஆம் ஆண்டில் ரூபா 2,024,000 இற்குக் கொள்வனவு செய்யப்பட்ட பல்காரிய அச்சு இயந்திரம், அதன் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப விபரக்குறிப்புகள் தயாரிக்கப்படாமல் கொள்வனவு செய்யப்பட்டமையினால், தற்போது வரையிலும் செயலிழந்து காணப்படுகின்றது.	ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.	இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆராயப்பட்டு, அதற்காகத் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பயன்படுத்த முடியாதெனின், நட்டத்தைக் குறைக்கும் வகையில் அதனை அகற்றுவதற்கு அல்லது வேறு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொருந்தாத விபரக்குறிப்புகளைத் தயாரித்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களிதகைமையும் நல்லாளுகையும்

4.1 கூட்டிணைந்த திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டிக் கோவையின் 2.3 ஆம் பந்தியின் பிரகாரம், நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான மூலோபாயத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கவில்லை.	“அரசுக்குச் சொந்தமான வணிகமற்ற நிறுவனங்கள் தொடர்பான மீளாய்வுக் குழுவினால்” நிறுவனம் அரசு உரிமையுடைய நிறுவனமாக மாற்றுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எடுக்கப்படவிருக்கும் முடிவுகளின் அடிப்படையில், உரிய மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல் ஏற்பாடுகளின்படி, நிறுவனம் ஒரு மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.